2010 நவம்பர் 9]
6—

108 அவசர ஊர்திகள்

***113219—திரு. கோவை தங்கம்:**

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) தமிழகத்தில் 108 அவசர ஊர்திகளை அதிகப்படுத்திட அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) ஆம்.

(ஆ) தற்போது 32 மாவட்டங்களில் 385 அவசர கால ஊர்திகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகிறன்றன. மேலும் அதிக ஊர்திகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் கோவை தங்கம்.*

திரு. கோவை தங்கம்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 108 அவசர ஊர்திகள் திட்டம் மிகவும் அற்புதமான திட்டம். விலைமதிக்க முடியாத உயிரைக் காப்பாற்றுகின்ற இந்தத் திட்டம் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்திவரும் இந்தத் திட்டத்தை நம்முடைய தமிழக அரசு சிறப்பாகச் செயலாற்றி வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு இருக்கிறது. மக்கள் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆகவே, 108 அவசர ஊர்திகள் திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தி, பேரூராட்சிக்கு ஒன்று என்றும், நகராட்சிக்கு இரண்டு என்றும் வழங்க வேண்டும். 4 ஊராட்சிகளுக்கு ஒன்று வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். அதோடு, இதயம் நின்றுபோனால் இயக்கக்கூடிய* Defibrillator *கருவியையும், செயற்கை சுவாசத்தை வழங்கக்கூடிய* Ventilator *கருவியையும் 108 அவசர ஊர்தியில் வழங்கி, இந்தக் கருவிகளை இயக்கக்கூடிய* Operator*—க்கு நல்ல, சிறப்பான பயிற்சி கொடுத்து அதை செயல்படுத்தக்கூடிய சிறந்த*

நபர்களை நியமிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். ஏற்கெனவே அவசர ஊர்தியில் மருந்து, ஊசி, Oxygen எல்லாமே இருக்கின்றன. இருந்தாலும்கூட இது மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது. ஆகவே மக்கள் பெரிதும் வரவேற்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி, தமிழகம் முழுவதும் 1,000 அவசர ஊர்திகளை இயக்க அரசு முன்வருமா என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 108 வாகனத்தினுடைய சேவையை மக்கள் மிகவும் பாராட்டுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் இங்கே பாராட்டக்கூடிய அளவிற்கு 108 வாகன சேவை இப்பொழுது அவர்களுடைய உயிரையும் காப்பாற்றுகின்றது. மக்களுடைய விருப்பத்திற்கேற்ப கூடுதலாக 200 ஆம்புலன்ஸ்களை வாங்குவதற்கு இப்பொழுது டெண்டர்கள் விடப்பட்டிருக்கின்றன. வெகு விரைவில் அந்த டெண்டர்கள் முடிக்கப்பட்டு, 3, 4 மாத காலத்திற்குள் கூடுதலாக 200 வாகனங்கள் மேலும் வழங்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஒரு கோரிக்கையை வைத்தார்கள். இங்கே அதிநவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் சேவை வேண்டும் என்று கேட்டார்கள். மாவட்டத்திற்கு ஒரு ஆம்புலன்ஸ் இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கிறது என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. கோவை தங்கம்.

திரு. கோவை தங்கம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தீபாவளியன்று என்னுடைய வால்பாறை தொகுதி வில்லோனியில், Factory–க்கு அருகில் பத்மாவதி என்ற ஒரு சகோதரி தொலைபேசியில் தொடர்புகொண்டு, என்னுடைய தங்கை செல்விக்கு உயிர் போகின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது, அதாவது, பிரசவ வலியால் துடிக்கிறார்கள், எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற செய்தியை என்னிடத்திலே சொன்னார்கள். தீபாவளியன்று நான் சென்னைக்கு உடனடியாக 108 தொலைபேசியில் தொடர்புகொண்டபோது கார்த்தி என்ற

2010 நவம்பர் 9]

ஒரு சகோதரர் தொலைபேசியை எடுத்து உடனடியாக அங்கே 108 வண்டியை அனுப்பி வைத்தார்கள். 108 வண்டி அங்கே வரவில்லை என்று சொன்னால், நிச்சயமாக அந்தப் பெண் செல்வியின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியாது என்ற நிலை அங்கே ஏற்பட்டிருக்கும். (மேசையைத் தட்டும் ஒலி) காரணம், வால்பாறையிலிருந்து முடீஸ், தாய்முடி, முத்துமுடி, கெஜமுடி, தோணிமுடி, குரங்குமுடி, ஆனைமுடி, இஞ்சிப்பாறை போன்ற பல்வேறு ஊர்களுக்குச் செல்ல சுமார் 1½ மணி நேரம் ஆகும். வால்பாறையிலிருந்து வில்லோனி பகுதிக்குச் செல்ல வேண்டுமென்று சொன்னால் 1½ மணி நேரம் ஆகும். ஆகவே, அந்த உயிரைக் காப்பாற்றுவதற்கு இந்த 108 தான் உதவி செய்திருக்கின்றது. அதேபோல, நான் இந்த நேரத்திலே கேட்டுக்கொள்வதெல்லாம் வால்பாறைக்கு ஒரே ஒரு அவசர ஊர்திதான் இருக்கிறது. வாப்பாறை மிகப் பெரிய மலைப் பகுதி. அங்கே பார்த்தீர்களென்றால் நடுமலை, பச்சைமலை, வெள்ளைமலை, ஊசிமலை, காய்ந்தமலை, கருமலை போன்ற மலைகளெல்லாம் இருக்கின்றன. அங்கேயும் செல்ல ஒரு மணி நேரம், 1½ மணி நேரம் ஆகும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. கோவை தங்கம், கேள்வியை மட்டும் கேளுங்கள்.

திரு. கோவை தங்கம்: ஒரே ஒரு விஷயம்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: சரி, சொல்லுங்கள்.

முற்பகல் 10–15

திரு. கோவை தங்கம்: வால்பாறைக்கு கூடுதலாக 2 வண்டிகள் தேவை. (குறுக்கீடு) ஒன்று போதாது, 2 வண்டிகள் வேண்டும். விலை மதிக்க முடியாத உயிரைக் காப்பாற்றக்கூடிய இந்த அவசர ஊர்தி 108–ஐ நான் ஏற்கெனவே கூறியபடி—200 வாகனங்கள் என்று சொல்லியிருக்கிறார்—200 வாகனங்கள் போதாது. 1,000 வாகனங்களை வாங்க வேண்டும். அரசு எவ்வளவோ அற்புதமான நலத் திட்டங்களை அறிவித்திருக்கிறது. அந்தத் திட்டங்களில் இது மிகப் பெரிய நல்ல திட்டம். இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இரண்டு அவசர ஊர்திகளை வால்பாறைக்கு வழங்குவதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

[2010 நவம்பர் 9

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினருடைய கோரிக்கையின்படி வெகு விரைவில், மூன்று, நான்கு மாதங்களில் இதை இன்னும் இருமடங்காக அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அதேபோல் மலைவாழ் மக்களுக்குப் பயன்படும் வகையில் தனியாக ஒரு திட்டம் இங்கே துவக்கப்பட்டு, மலையிலே வாழும் பழங்குடியின மக்களுக்கு, மருத்துவ சேவை செய்யும் நோக்கத்தில் பத்து மாவட்டங்களில் ரூபாய் ஒரு கோடி செலவில் பன்னிரண்டு நடமாடும் மருத்துவக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனம்மூலமாக அவர்கள் குடியிருக்கும் இடங்களுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் கோவை மாவட்டத்தில் வால்பாறை பகுதியில் Seva AIM என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின்மூலமாக ஒரு ஆம்புலன்ஸ் அங்கு இயக்கப்பட்டு, அந்த ஆம்புலன்ஸில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு ஆய்வக நிபுணர், ஒரு ஓட்டுநர் உள்ளனர் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோல், தமிழகத்தில் பத்து மாவட்டங்களில் நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், விழுப்புரம் ஆகிய மலைப் பகுதி மாவட்டங்களில் இதுபோன்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்மூலமாக பன்னிரண்டு நடமாடும் மருத்துவக் குழுக்கள் இயக்கப்படுகின்றன. மேலும் கூடுதலாக இப்போது, 200 புதிய 108 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட இருக்கின்றன. அப்படி கூடுதல் வாகனங்கள் வாங்கப்பட்ட பின்னர், கூடுதலாக வாகனங்கள் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் டாக்டர் (திருமதி) கே. காயத்ரி தேவி.

டாக்டர் (திருமதி) கே. காயத்ரி தேவி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த 108 அவசர ஊர்தி திட்டத்தில் நிதியைப் பொறுத்தவரையில் மத்திய அரசு எத்தனை விழுக்காடு நிதி வழங்குகின்றது, மாநில அரசு எத்தனை விழுக்காடு நிதி வழங்குகின்றது என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

2010 நவம்பர் 9]

மாண்புமிகு பேரவைத் தலைவர்: கேள்வி அது இல்லையே! நீங்கள் side track–ல் போவதையெல்லாம் வைத்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் கேட்கும் கேள்வி வேறு. மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த மூன்று ஆண்டுகளில் இத்திட்டத்திற்கென இவ்வரசு ரூ.143 கோடியே, 64 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது, இதில் மாநில அரசு பங்காக ரூபாய் 77 கோடியே, 87 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மூலமாக கிட்டத்தட்ட ரூபாய் 65 கோடியே, 77 இலட்சம் வழங்கப்பட்டிருக்கின்றது. தனியாக 108 அவசர ஊர்திக்கென்று அந்தப் பணம் கொடுக்கப்படவில்லை என்பதை நான் தெரிவித்துக்கொள்கின்றேன். பல திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில், இந்த நிதியையும் சேர்த்து, மத்திய மாநில பங்களிப்பில், தமிழக அரசால் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இப்போது திட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது (மேசையைத் தட்டும் ஒலி) என்ற செய்தியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 7, மாண்புமிகு உறுப்பினர் திரு. சி. கோவிந்தசாமி, மாண்புமிகு ஊரகத் தொழில் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்கள்.

7—

தொழில் மையம்

***103075—திரு. சி. கோவிந்தசாமி:**

மாண்புமிகு ஊரகத் தொழில் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) திருப்பூரில் மாவட்டத் தொழில் மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. பொங்கலூர் நா. பழனிசாமி, ஊரகத் தொழில் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,